



இலங்கைக் கணக்கீட்டு தொழில்நுட்பவியலாளர் கழகம்

மட்டம் III பரீட்சை – ஜனவரி 2022

(Level III Examination - January 2022)

பரிந்துரைக்கப்பட்ட விடைகள்

(304) கூட்டு நிறுவன மற்றும் தனிநபர் வரியியல் (CPT)

இலங்கை கணக்கீட்டுத் தொழில்நுட்பவியலாளர்கள் கழகம்
இல, 540, வென். முறுத்தெட்டுவென ஆனந்த நாகிமி மாவத்தை,
நாரேஹன்பிட்டி, கொழும்பு - 05
தொ.பே - 011 2 559 669

கல்வி மற்றும் பயிற்சி பிரிவின் வெளியீடு

இலங்கை கணக்கீட்டு தொழிநுட்பவியலாளர்கள் கழகம்

மட்டம் III பரீட்சை – ஜனவரி 2022

(304) கூட்டு நிறுவன மற்றும் தனிநபர் வரியியல்

பரிந்துரைக்கப்பட்ட விடைகள்

(மொத்தம் 20 புள்ளிகள்)

பகுதி - A

வினா 1 இற்கான பரிந்துரைக்கப்பட்ட விடைகள்

அத்தியாம் 01 – இலங்கை வரியியலுக்கான அறிமுகம்

2017 ஆம் ஆண்டு 24ம் இலக்க உள்நாட்டு இறைவரிச்சட்டத்திற்கமைய, இலங்கையினுடைய தனிநபரின் வதிவிட உரிமையானது அவர்களது பௌதீக இருக்கையினை அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடப்படுகின்றது. எனவே சட்டத்திற்கமைய, 2020-2021 வரி மதிப்பீட்டாண்டில் தனிநபர் ஒருவர் இலங்கையில் வசிப்பவராக இருத்தல் வேண்டும். அவ்வாறு ஒரு தனிநபர் குறித்த ஆண்டில் பௌதீக ரீதியாக இலங்கையில் இருப்பதுடன் குறித்த ஆண்டில் தொடங்கும் அல்லது முடிவடையும் 12 மாத காலப்பகுதியில் மொத்தமாக 183 அல்லது அதற்கு கூடிய நாட்கள் வசித்திருத்தல் வேண்டும்.

தரப்பட்ட தகவல்களின் படி, 2020 யூலை 05 ஆந் திகதி நிசால் இலங்கைக்கு வருகை தந்ததுடன் 2020 நவம்பர் 14 ஆந் திகதி இலங்கையிலிருந்து புறப்பட்டுச் சென்றிருந்தார். நிசால் இலங்கையில் வசித்த நாட்களின் எண்ணிக்கை பின்வருமாறு.

இலங்கையில் வசித்த நாட்கள் 05-07-2020 - 14-11-2020	
ஜூலை	27 நாட்கள்
ஆகஸ்ட்	31 நாட்கள்
செப்டெம்பர்	30 நாட்கள்
ஒக்டோபர்	31 நாட்கள்
நவம்பர்	14 நாட்கள்
2020/21 மதிப்பீட்டாண்டில் நிசால் இலங்கையில் வசித்த நாட்கள்	133 நாட்கள்

இதன்படி நிசால் இலங்கையில் வசித்த நாட்கள் 183 ஐ விட குறைவாகும். ஆகவே 2020-2021 மதிப்பாண்டின் வருமான வரி நோக்கத்திற்காக நிசால் இலங்கையின் வதிவற்ற நபராக கருதப்படுவார்.

(05 புள்ளிகள்)

வினா 2 இற்கான பரிந்துரைக்கப்பட்ட விடைகள்:

அத்தியாயம் 06 - நிறுத்தி வைத்தல் வரி

(a) APIT திட்டத்தின் கீழ் தொழில் வழங்குனரின் கடமைகள்

- APIT கழிப்பனவிற்கு உடன்பட்ட பணியாளர்களின் மொத்த சம்பளத்திலிருந்து APIT ஐ கழித்தல்
- பணியாளர்களின் மொத்த சம்பளத்திலிருந்து கழிக்கப்பட்ட APIT ஐ தொடர்ந்து வரும் மாதம் 15ம் திகதிக்கு முன்னர் பொது ஆணையாளருக்கு செலுத்துதல்
- வரிக்கழிப்பனவு சான்றிதழை (T10 சான்றிதழ்) பணியாளர்களுக்கு தொடர்ந்து வரும் மதிப்பீட்டாண்டின் ஏப்ரல் 30ஆம் திகதிக்கு முன்னர் பணியாளர் பணி நீக்கம் செய்யப்பட்ட திகதியிலிருந்து 30 நாட்களுக்குள் வழங்குதல்.
- APIT க்கான வருடாந்த கூற்றினை தொடர்ந்து வரும் மதிப்பீட்டாண்டின் ஏப்ரல் 30ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பித்தல்
- பொது ஆணையாளரால் குறிப்பிடப்பட்ட படிவத்திற்கமைய ஊதிய கொடுப்பனவுகளுக்கான பதிவுகளை வைத்திருத்தல்.

(03 புள்ளிகள்)

(b)

- பெயர், தொழிலாளி இலக்கம், மற்றும் தொழிலாளியின் அடையாள அட்டை இலக்கம்.
- வரி கழிக்கப்பட்ட காலம்
- குறிக்கப்பட்ட காலத்திற்கு செலுத்தப்பட்ட மொத்த ஊதியம் மற்றும் வரியிலிருந்து விலக்கப்பட்ட வருமானம்
- வரி கழிக்கப்பட்ட தொகை
- பொது ஆணையாளருக்கு செலுத்தப்பட்ட வரித் தொகை
- தொழில் வழங்குனரின் வரி அடையாள இலக்கம்
- சான்றிதழ் வழங்கப்பட்ட திகதி
- தொழில் வழங்குனரின் கையொப்பம்
- தொழிலாளிக்கு தொழிலானது முதலாவது தொழிலா அல்லது இரண்டாம் தொழிலா என்பது குறித்த தகவல்.

(02 புள்ளிகள்)

(மொத்தம் 05 புள்ளிகள்)

வினா 3 இற்கான பரிந்துரைக்கப்பட்ட விடைகள்:

அத்தியாயம் 07 - ஏனைய வணிக வரிகள்

வரையறுக்கப்பட்ட ஸ்டார் வியூ (தனியார்) ஹோட்டல்
சுற்றுலா அபிவிருத்தி தீர்வைக் கணிப்பீடு (TDL)
2021 மார்ச் 31 இல் முடிவடைந்த காலாண்டிற்கானது

(Rs.)

அறைகளிலிருந்தான வருமானம்	12,540,000
குறை: சேவைக்கட்டணம்	(1,140,000)
குடிக்கும் பானங்களிலிருந்தான வருமானம்	3,450,000
பொறுப்புடைய வருமானம்	14,850,000

சுற்றுலா அபிவிருத்தி தீர்வை (TDL) at 1% - 14,850,000 × 1% = Rs.148,500

(05 புள்ளிகள்)

வினா 4 இற்கான பரிந்துரைக்கப்பட்ட விடைகள்:

அத்தியாயம் 06 - வரியியலுடன் தொடர்புடைய வழக்குகள்

“ராம் ஈஸ்வரா எதிர் C.I.R” வழக்கானது வேறுபட்ட தன்மை கொண்ட வருமானம் அல்லது வணிக வருமானம் அல்லது தனிப்பட்ட நடவடிக்கையிலிருந்தான வருமானம் என்பதை தீர்மானிப்பது தொடர்பானது. இந்த வழக்கானது, வரி செலுத்துனர் ஒரு மருத்துவர் என்பதுடன் காணி ஒன்றைக் கொள்வனவு செய்வதற்காக பறிமுதல் செய்யக்கூடிய வைப்பாக ரூ.45,000 காணி உரிமையாளருக்கு செலுத்துவதற்கான உடன்படிக்கையில் ஈடுபட்டிருந்தார். பின்னர் அக்காணியை சிறு துண்டுகளாக பிரித்து சிலவற்றை தனக்காக, காணி உரிமையாளருக்கு மற்றும் மனைவிக்கு வைத்துக்கொண்டு மீதியை விற்றார். இதன் மூலம் இலாபம் உழைத்ததோடு அவை வரி விதிக்கக்கூடிய நடவடிக்கையிலிருந்தான இலாபமாக கருதப்படும்.

மேற்குறித்த வழக்கினை ஒத்த வகையில், சுனில் பிரபல தேசிய பாடசாலை ஒன்றுக்கருகாமையிலுள்ள 2 ஏக்கர் நிலத்தை வாங்கி 10 பேர்ச் கொண்ட பிரிவுகளாக பிரித்து இரண்டு மாதங்களுக்கிடையில் விற்பனை செய்துள்ளார்.

“ராம் ஈஸ்வரா எதிர் C.I.R” வழக்கின் அடிப்படையில், சுனிலால் வாங்கி விற்கப்பட்ட காணியானது வியாபார நடவடிக்கையாக கருதப்படும். எனவே, சுனில் ஆதனம் விற்பனை மூலமாக பெற்ற இலாபத்திற்கு வரி செலுத்த பொறுப்புடையவராவார்.

(05 புள்ளிகள்)

பகுதி A முடிவு

வினா 5 இற்கான பரிந்துரைக்கப்பட்ட விடைகள்:**அத்தியாயம் 05 - கடப்பாடுகளும் நடவடிக்கைகளும்****(a)**

ஆம். கம்பனியானது 2020-2021 வரிமதிப்பீட்டாண்டுக்கான வருமான வரித் திரட்டினை சமர்ப்பிக்க வேண்டும்.

காரணங்கள்

1. 2017 ஆம் ஆண்டு 24ம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் 126 வது பிரிவின் படி, ஏதாவதொரு மதிப்பீட்டாண்டிற்கு வருமான வரி செலுத்த வேண்டிய ஒவ்வொருவரும் வருமானவரித் திரட்டை உதவி ஆணையாளருக்கு குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் குறித்த படிவத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
2. வரைவு வரிக் கணிப்பீட்டின் படி, வரையறுக்கப்பட்ட நியூ பெஸன் (தனியார்) கம்பனி 2020-21 மதிப்பீட்டாண்டுக்கான வரியிடக்கூடிய வருமானத்தை கொண்டுள்ளது. கம்பனி வருமானவரி செலுத்தும் பொறுப்பை கொண்டிருப்பதால், கம்பனியானது வருமான வரி திரட்டினை சமர்ப்பிக்க வேண்டியது அவசியமாகும்.

(04 புள்ளிகள்)

(b) 2021 டிசம்பர் 31.

(02 புள்ளிகள்)

(c) 2017 ஆம் ஆண்டு 24ம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் 178 வது பிரிவின் படி, ஒரு தனிநபர் வருமானவரித்திரட்டை முடிவுத்திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க தவறியிருப்பின் பின்வருவனவற்றுக்கு சமமான தண்டப்பணத்தை செலுத்த நேரிடும்.

பின்வருவனவற்றில் கூடுதலானது:

- செலுத்தவேண்டிய வரியில் 5 வீதம் மற்றும் தொடர்ச்சியாக வரித்திரட்டை சமர்ப்பிக்கத்தவறிய ஒவ்வொரு மாதமும் 1 வீதம்
- ரூ.50,000 மற்றும் தொடர்ச்சியாக வரித்திரட்டை சமர்ப்பிக்கத்தவறிய ஒவ்வொரு மாதமும் ரூ.10,000 வீதம்.

இருப்பினும் தண்டப்பணமானது ரூ. 400,000 இற்கு மேற்படலாகாது.

(04 புள்ளிகள்)

(மொத்தம் 10 புள்ளிகள்)

வினா 6 இற்கான பரிந்துரைக்கப்பட்ட விடைகள்:

அத்தியாயம் 07 - ஏனைய வணிக வரிகள் (VAT)

வரையறுக்கப்பட்ட சுனேரா கம்பனி
செலுத்தவேண்டிய பெறுமதிசேர் வரிக் கணிப்பீடு
31 மார்ச் 2021 இல் முடிவடைந்த காலாண்டுக்கானது

(ரூ.)

	வழங்கல்களின் பெறுமதி	வீதம்		வரி
வெளியீட்டு வரி				
பூச்சிய வீத வழங்கல்கள் (ஏற்றுமதி)	3,390,000	0%		-
வரிவிதிக்கக்கூடிய வழங்கல்கள்	77,122,500	8%		6,169,800
SVAT வழங்கல்கள்/ நீக்கப்பட்ட வழங்கல்கள்	<u>4,237,500</u>	8%		<u>339,000</u>
மொத்த வெளியீட்டு வரி	<u>84,750,000</u>			6,508,800
உள்ளீட்டு வரி				
மூலப்பொருள் இறக்குமதி மீது			825,000	
மூலப்பொருள் கொள்வனவுகள் மீது			1,454,000	
விநியோக வான் திருத்துதல் மீது			<u>28,540</u>	
முன்கொணர்ந்த மீதி தவிர்ந்த அனுமதிக்கக் கூடிய உள்ளீட்டு வரி.			(2,307,540)	
முன்கொணர்ந்த மிகை உள்ளீட்டு வரி			(350,000)	2,657,540
பூச்சிய வீதம் மற்றும் நீக்கப்பட்ட வழங்கல்களுக்கான உள்ளீட்டு வரி			239,170	
$\left(\frac{7,627.5}{84,750} \times 2,657.54\right)$				
மீளளிக்கக் கூடிய உள்ளீட்டு வரி, 100 வீத வெளியீட்டு வரிக்கு மட்டுப்படுத்தப்பட்டது.			2,418,370	2,657,540
செலுத்த வேண்டிய பெறுமதிசேர் வரி				3,851,260
கழி: செலுத்தப்பட்ட தவணைக்கட்டணம்				(3,000,000)
SVAT வரவு உறுதிச்சீட்டுக்கள்				(339,000)
செலுத்தவேண்டிய மீதி பெறுமதிசேர் வரி				<u>512,260</u>

(மொத்தம் 10 புள்ளிகள்)

வினா 7 இற்கான பரிந்துரைக்கப்பட்ட விடைகள்:

அத்தியாயம் 04 - பங்குடமை வரி

(a)

GS டிரேடர்ஸ்
பங்குடமை வருமானக் கணிப்பீடு
2020-21 வரி மதிப்பாண்டுக்கானது

(ரூ.)

தேறிய இலாபம்		10,080,000
கூட்டு: பங்காளர் சம்பளம் - பீற்றர்	1,600,000	
- சொய்ஸா	2,400,000	
பீற்றருக்கு செலுத்திய கடன்வட்டி	325,000	
சொய்ஸாவின் மகளுக்கு செலுத்திய சம்பளம்	அனுமதிக்கப்பட்டது	<u>4,325,000</u>
		14,405,000
கழி: வட்டி வருமானம்	150,000	
காணி விற்பனையிலிருந்தான இலாபம்	4,750,000	<u>(4,900,000)</u>
வணிக வருமானம்		<u>9,505,000</u>
வரி மதி வருமானம்:		
வணிக வருமானம்		9,505,000
வட்டி வருமானம்		150,000
மூலதன நயம்:		
விற்பனை விலை	9,250,000	
30.09.2017 இல்	(6,000,000)	3,250,000
பங்குடமையின் மொத்த வரிவிதி வருமானம்		<u>12,905,000</u>
செலுத்த வேண்டிய மொத்த வருமான வரி:		
மூலதன நய வரி (3,250,000 x 10%)		325,000
மீதி ரூ.9,655,000		
1,000,000 x 0%		-
8,655,000 x 6%		519,300
பங்குடமையின் செலுத்த வேண்டிய மொத்த வருமான வரி:		<u>844,300</u>

(a)- (04 புள்ளிகள்)

(b)- (03 புள்ளிகள்)

(c)- (03 புள்ளிகள்)

(மொத்தம் 10 புள்ளிகள்)

பகுதி B முடிவு

வினா 8 இற்கான பரிந்துரைக்கப்பட்ட விடைகள்:

அத்தியாயம் 03 – தனிநபர் மற்றும் கம்பனி (வதிவுள்ள) வரியியல்

மெகா (தனியார்) கம்பனி
செலுத்த வேண்டிய வருமான வரிக்கணிப்பீடு
2020/2021 வரி மதிப்பாண்டுக்கானது

(ரூ.'000)

	குறிப்பு		ரூ.
வணிக வருமானம்	01		175,780,658
முதலீட்டு வருமானம்	02		1,589,400
(a) வரி மதிக்கத்தக்க வருமானம்			177,370,058
கழி: தகுதிவாய்ந்த கொடுப்பனவு மற்றும் விடுதலை			
COVID-19 நிவாரண நிதிக்கான நன்கொடை		வரையறையற்றது	(1,000,000)
தொழிலாளிக்கான நன்கொடை		அனுமதியற்றது	-
(b) வரிவிதி வருமானம்			<u>176,370,058</u>
வரிப் பொறுப்பு			
ஏற்றுமதி வருமானம் (174,780,658 × 14%)			24,469,292
முதலீட்டு வருமானம் (1,589,400 × 24%)			<u>381,456</u>
(c) செலுத்த வேண்டிய மொத்த வருமான வரி			24,850,748
கழி: வரி வரவுகள்			
காலாண்டுக் கொடுப்பனவு			<u>(10,000,000)</u>
(d) செலுத்தவேண்டிய மீதி வருமானவரி			14,850,748

குறிப்பு 1: வணிக வருமானக் கணிப்பீடு

மெகா (தனியார்) கம்பனி
வியாபாரதிலிருந்தான வரிமதி வருமானக் கணிப்பீடு
2020/2021 வரிமதிப்பாண்டுக்கானது

(ரூ.'000)

விபரம்	செய்முறை	+	-
வரிக்கு முன்னரான நிகர இலாபம்		154,800,000	
பங்கு விற்பனை – முதலீட்டு வருமானம்			5,000,000
வட்டி வருமானம் - முதலீட்டு வருமானம்			1,589,400
மூலதனக் கொடுப்பனவு	01		24,630,200
பெறுமானத் தேய்வு		34,250,000	
பொழுதுபோக்குச் செலவுகள்		1,145,000	
தளபாட அகற்றல் - நட்டம்		96,000	

பணிக்கொடை ஏற்பாடு		15,425,000	
நன்கொடை		1,500,000	
மதிப்பிடத்தக்க விதிப்பனவு/ (சமநிலைக் கொடுப்பனவு)	02		635,000
நிதிச் செலவுகள்	03	419,258	
மொத்தம்		207,635,258	31,854,600
வரிமதி வருமானம்		175,780,658	

குறிப்பு 2 – முதலீட்டு வருமானக்கணிப்பீடு

பங்கு விற்பனை – விலக்களிக்கப்பட்டது	-
வட்டி வருமானம்	<u>1,589,400</u>
முதலீட்டு வருமானம்	<u>1,589,400</u>

செய்முறை 1 – மூலதனக் கொடுப்பனவு

விபரம்	கொள்வனவு ஆண்டு	கிரயம்	மூலதனக் கொடுப்பனவு வீதம்	மூலதனக் கொடுப்பனவு
காணி	17/18	86,000,000	-	-
கட்டிடம்	17/18	64,000,000	10%	6,400,000
இயந்திரம்	17/18	48,453,000	33 1/3%	முழுமையாக பெறப்பட்டது
இயந்திரம்	20/21	12,500,000	5 வருடங்கள்	2,500,000
மோட்டார் வாகனம்	19/20	18,450,000	-	அனுமதியற்றது
லொறி	18/19	64,120,000	5 வருடங்கள்	12,824,000
அலுவலக உபகரணம்	18/19	12,656,000	5 வருடங்கள்	2,531,200
கணணி	19/10	1,875,000	5 வருடங்கள்	375,000
Total				24,630,200

செய்முறை 2 – அகற்றல் மீதான இலாபம்

விற்பனை வருமானம்		265,000
கழி : வரி குறைத்த எழுதப்பட்ட பெறுமதி		
இயந்திர கிரயம்	2,250,000	
(-) கோரப்பட்ட மூலதனக்கொடுப்பனவு		
Y/A 2017/18 - 2,250,000 X 20%	450,000	
Y/A 2018/19 - 2,250,000 X 20%	450,000	
Y/A 2019/20 - 2,250,000 X 20%	450,000	<u>(1,350,000)</u>
மதிப்பிடத்தக்க விதிப்பனவு/ (சமநிலைக் கொடுப்பனவு)		<u>(635,000)</u>

செய்முறை 3 – நிதிச்செலவுகள்

2017 ஆம் ஆண்டு 24ம் இலக்க உள்நாட்டு அரசிறைச்சட்டம் பிரிவு 18 இற்கமைய நிதிச்செலவுகள் கழிக்க முடியும். நிறுவனம் வாகன மின்கலன்களை உற்பத்தி செய்வதால் நிதிச் செலவுகளின் கழிப்பனவானது கம்பனியின் மூலதனம் மற்றும் ஒதுக்கங்களின் 3 மடங்கிற்கு மட்டுப்படுத்தப்பட்டது.

A x C
B

இங்கு:
A – நிதிச் செலவு
B – நிதி உபகரணங்களின் பெறுமதி
C – 3x வருட முடிவிலுள்ள மூலதன மற்றும் ஒதுக்கங்களின் பெறுமதி

$$\frac{5,989,400 \times [(10,000+5,500) \times 3]}{50,000}$$

5,570,142

மொத்த நிதிச் செலவு	5,989,400
அனுமதிக்கக்கூடிய நிதிச் செலவு	<u>5,570,142</u>
அனுமதியற்ற நிதிச் செலவு கீ/கொ	<u>419,258</u>

(25 புள்ளிகள்)

வினா 9 இற்கான பரிந்துரைக்கப்பட்ட விடைகள்:

அத்தியாயம் 03 – தனிநபர் மற்றும் கம்பனி (வதிவுள்ள) வரியியல்

ரத்னசிங்க
செலுத்த வேண்டிய வருமாக வரிக் கணிப்பீடு
2020/2021 வரிமதிப்பாண்டுக்கானது

	குறிப்பு	ரூ.	ரூ.
வேலைவாய்ப்பு வருமானம்	01		5,778,000
வணிக வருமானம்	02		6,141,000
முதலீட்டு வருமானம்	03		84,500
மதிப்பிடக்கூடிய வருமானம்			12,003,500
கழி: தகுதிவாய்ந்த கொடுப்பனவு மற்றும் விடுகைகள்			
அனுமதிக்கப்பட்ட தொண்டு நிறுவன நன்கொடை – வரிவிதி வருமானத்தின் 1/3 பங்கு அல்லது ரூ.75,000 க்கு மட்டுப்படுத்தப்பட்டது.			(75,000)
தனிப்பட்ட கொடுப்பனவு			(3,000,000)
மருத்துவக் காப்புறுதி விடுகை		(150,000)	
கல்விச் செலவு		(700,000)	
வைத்தியசாலை செலவு – அனுமதியற்றது			
1.2 Mn க்கு மட்டுப்படுத்தப்பட்டது		(850,000)	<u>(850,000)</u>
வரி விதி வருமானம்			<u>8,078,500</u>
வரிப்பொறுப்பு	முதலாவது 3,000,000	6%	180,000
	இரண்டாவது 3,000,000	12%	360,000
	மீதி <u>2,078,500</u>	18%	374,130
	8,078,500		914,130

(b)	செலுத்தவேண்டிய மொத்த வருமான வரி			914,130
	கழி : வரி வரவுகள்			
	தவணைக்கட்டண கொடுப்பனவு			<u>(500,000)</u>
(c)	செலுத்தவேண்டிய மீதி வரி			<u>414,130</u>

குறிப்பு 1 – வேலைவாய்ப்பு வருமானம்

பிரதான தொழில்

அடிப்படை சம்பளம் (375,000 x 12)	4,500,000
மேலதிக கொடுப்பனவு(200,000 + 100,000)	300,000
மோட்டார் வாகனம் (1,000 CC)	240,000
எரிபொருள் கொடுப்பனவு (60,000 x 12)	720,000
தொலைபேசி (36,000 x 50%)	18,000
வேலையிலிருந்தான மதிப்பிடத்தக்க வருமானம்	<u>5,778,000</u>

குறிப்பு 2 – வணிக வருமானம்

தேறிய இலாபம்	4,641,000
சம்பளம் - அனுமதிக்கப்பட்டது	
மின்சாரம், நீர், தொலைபேசி - அனுமதிக்கப்பட்டது	
தண்டப்பணம் - அனுமதிக்கப்படாதது	1,000,000
சட்டத்தரணிக்கான கொடுப்பனவு	500,000
பராமரிப்புச் செலவு - அனுமதிக்கப்பட்டது	
வணிகத்திலிருந்தான மதிப்பிடத்தக்க வருமானம்	<u>6,141,000</u>

குறிப்பு 3 – முதலீட்டு வருமானம்

இலங்கை ரூபா வைப்பிலிருந்தான வட்டி வருமானம்	84,500
வேளிநாட்டு நாணய வைப்பிலிருந்தான வட்டி -	-
விலக்குடையது	
முதலீட்டிலிருந்தான மதிப்பிடத்தக்க வருமானம்	<u>84,500</u>

(25 புள்ளிகள்)

பகுதி C முடிவு

Notice:

These answers compiled and issued by the Education and Training Division of AAT Sri Lanka constitute part and parcel of study material for AAT students.

These should be understood as Suggested Answers to question set at AAT Examinations and should not be construed as the “Only” answers, or, for that matter even as “Model Answers”. The fundamental objective of this publication is to add completeness to its series of study texts, designs especially for the benefit of those students who are engaged in self-studies. These are intended to assist them with the exploration of the relevant subject matter and further enhance their understanding as well as stay relevant in the art of answering questions at examination level.



© 2021 by the Association of Accounting Technicians of Sri Lanka (AAT Sri Lanka). All rights reserved. No part of this document may be reproduced or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording or otherwise without prior written permission of the Association of Accounting Technicians of Sri Lanka (AAT Sri Lanka)